திரு. துரை கலியமூர்த்தி : நான் ஒரு கடிதம் கொடுத்திருக்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நீங்கள் கொடுத்தது என் கைக்கு வரவில்லை. வராமல் இருக்கும்போது எப்படி எடுத்துக்கொள்ள முடியும் ? நான் முதலில் அறிவித்தபோது, நீங்கள் இல்லை. அதனால் நான் சொன்னது உங்களுக்குத் தெரியாது. நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு எல்லோருக்கும் பேசுவதற்கு வாய்ப்பு தருகிறேன்.

திரு. துரை கலியமூர்த்தி : நான் கொடுத்த அந்தக் கடிதம்........

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நீங்கள் கொடுத்த அந்தக் கடிதம், என்ன, ஏது என்று நான் பார்க்க வேண்டாமா இந்த மசோதாக்களும், கவன ஈர்ப்புத் தீர்மானங்களும் எல்லாம் முடித்துவிட்ட பிறகு, எல்லோருக்கும் வாய்ப்புத் தருகிறேன். அவரவர்கள் அவர்களுடைய பிரச்னைகளை எழுப்பி, விளக்கம் கேட்டு, சந்தோஷமாக வீட்டிற்குப் போகலாம்.

(3) மின் கட்டணப் பட்டியல் அனுப்பப் பெறுவதில் ஏற்படும் தாமதம் குறித்து.

திரு. சென்னை மு. அரங்கநாதன் : தலைவர் அவர்களே,

" மின்சார வாரியத்தில் கடந்த நான்கு மாத காலமாக மின்கட்டண பட்டியல் அனுப்பப்படாததன் விளைவாக நிலவும் தொல்லைகள் குறித்த "

அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன் : தலைவர் அவர்களே, விவர அறிக்கை அவைமுன் வைக்கப்பட்டுள்ளது.

அறிக்கை.

ஒவ்வொரு மாதமும் மின் வாரியம் 34·56 லட்சம் மின் கட்டண பட்டியல்களை வெளியிடுகின்றது.

2. மாநிலம் முழுவதிலுமுள்ள 18 மின் அமைப்புகளில் 5 மின் அமைப்புப் பகுதிகளில் மட்டும் ஒரு மாதத்திற்கு மேல் மின் கட்டண பட்டியல்கள் நிலுவையில் உள்ளன.

3. வட, தென் சென்னை மின் அமைப்புகளில் சுமார் ரூ. 3·88 கோடிக்கான 7·24 லட்சம் மின் கட்டண பட்டியல்கள் நிலுவையில் உள்ளன. இவ்விரு அமைப்புகளிலும் மின் கட்டணம் வசூலிக்கும் இடங்களில் ரசீது வழங்க இயந்திர முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கிணங்க பட்டியல்களின் படிவங்கள் மாற்றப்படவேண்டியுள்ளதே, இந்த நிலுவைக்குரிய காரணம், 1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத மின் கட்டணப் பட்டியல் 15—11—1979-க்குள் வினியோகிக்கப்பட்டுவிடும். 1979 ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாத பட்டியல்களை ஒன்றாகச் சேர்த்து டிசம்பர் மாத முதல் வாரத்துக்குள் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.

4. திருவண்ணாமலை மின் அமைப்பில் சுமார் ரூ. 88 லட்சத்திற்கான 2·22 லட்சம் மின் கட்டண பட்டியல் நிலுவையிலுள்ளது. திருச்சிராப்பள்ளி மின் அமைப்பில் சுமார் ரூ. 66 லட்சத்திற்கான 1·74 லட்சம் மின் கட்டணப் பட்டியல்கள் நிலுவையில் உள்ளன. இவ்விரு அமைப்புகளிலும் போதிய பணியாளர்கள் இல்லாததே இதற்கு காரணம். ஒரு மாத காலத்திற்குள் நிலுவையினை சரி செய்ய மின் வாரியம் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

5. மேட்டூர் மின் அமைப்பில் சுமார் ரூ. 1·70 கோடிக்கான 4·5 லட்சம் மின் கட்டணப் பட்டியல்கள் நிலுவையில் உள்ளன. இந்த அமைப்பில், தனியார் மின் நிறுவனமாக இருந்த சேலம் ஈரோடு மின் நிறுவன பகுதிகளில் பட்டியல்கள் தயாரிக்க, இயந்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதே முறை தற்போது கடைபிடிக்கப்படுகிறது. வேலை பளு அதிகரித்துள்ளதால் இயந்திரம் போதாத காரணத்தால் நிலுவை உள்ளது. தற்போது கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் நிலைமை சீரடையும்.

திரு. சென்னை மு. அரங்கநாதன்: பேரவைத் தலைவர் அவர்களே, விவர அறிக்கையில் சென்னை நகரத்தில் ஏறத்தாழ 4 மாத காலமாக அந்த மின் கட்டண பட்டியல் அனுப்பப்படாததன் விளைவாக, 1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத பட்டியல்

1979 நவம்பர் 10] [திரு. சென்னை மு. அரங்கநாதன்]

நவம்பர் மாதத்திற்குள் விநியோகிக்கப்படும் என்றும், செப்டம்பர் அக்டோபர் மாதப் பட்டியல்களை டிசம்பர் மாத முதல் வாரத்திற்குள் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் விவர அறிக்கையிலே கூறப்பட்டுள்ளது. இதனால் ஏறத்தாழ சுமார் 3 கோடியே 88 இலட்சம் ரூபாய்க்கான தொகைக்கு, 7·24 இலட்சம் மின் கட்டண பட்டியல்கள் அனுப்பப்படவில்லை என்பதை இங்கே குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல. தமிழகம் முழுவதும், குறிப்பாக சொல்லப்போனால், வட ஆற்காடு மாவட்டம் வேலூரில் மட்டும்.......

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. அரங்கநாதன், சுருக்கமாக கேட்க வேண்டும்; விளக்கமாகப் பேசக்கூடாது. துணை

திரு. சென்னை மு. அரங்கநாதன்: தயவு செய்து தாங்கள் குறுக்கிடவேண்டாம். அதனால்தான் நேரமாகிறது. நான் சுருக்கமாகத்தான் சொல்லிக் கொண்டு வருகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: உறுப்பினர் அவர்கள் பேசுகின்ற முறை அடுத்த உறுப்பினரை நான் கூப்பிட வேண்டிய நிலைமையை ஏற்படுத்தும். என்னைப் பற்றிக் குறிப்பிட்டு உறுப்பினர் இந்த முறையிலே பேசக்கூடாது. உறுப்பினர் சுருக்கமாகக் கேட்கவேண்டுமென்று சொன்னதற்காக என்னைப் பற்றி இப்படிப் பேசுவது விதிகளுக்கும் உகந்தது அல்ல. மரபும் அல்ல, உறுப்பினருடைய கடமையும் அல்ல. பேரவைத் தலைவரை உறுப்பினர் கட்டாயப்படுத்த முடியாது.

திரு. சென்னை மு. அரங்கநாதன்: தாங்கள் குறுக்கிடுவதால் நேரம் கடக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: உறுப்பினர் அவர்களுடைய போக்கைப் பார்த்துத்தான் குறுக்கிடுகிறேன். எல்லா உறுப்பினர்களும் பேசும்போது குறுக்கிடுவதில்லை. திரு. அரங்கநாதன் போன்று சுருக்கமாக பிரச்னையை எடுத்துக் கூறாமல் பேசும்போதுதான் பேரவைத் தலைவர் குறுக்கிட நேர்கிறது.

திரு. சென்னை மு. அரங்கநாதன்: தற்போது தாங்கள் எடுத்த நேரத்தில் நான் என்னுடைய பிரச்சினையை முடித்திருப்பேன்.

வட ஆற்காடு மாவட்டம் வேலூர் மின் திட்டத்தில் மட்டும் 3,03,000 பில்கள் தேங்கிக் கிடக்கின்றன. இவ்வளவு பில்கள் தேங்கிக் கிடக்கும் காரணத்தால் மக்கள் அப்போதைக்கப்போது செலுத்த வேண்டிய கட்டணத்தைச் செலுத்த முடியாமல் ஒட்டு

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS

மொத்தமாகச் செலுத்த வேண்டுமென்கிறபோது மக்களுக்கு ஏற்படுகிற தொல்லைகள் நிர்வாகம் செய்கிற தவறுகளின் காரணமாக ஏற்படுகிறது. நிர்வாகம் செய்கிற தவறினால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதைப் போக்க முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் மின் துண்டிப்பு கூட செய்து விடுகிறார்கள். என்னுடைய வீட்டிலேயே டாரிஃப் 2 -க்கு மின் துண்டித்திருக்கிறார்கள். நான் இது பற்றிக் கடிதம் எழுதியிருக்கிறேன். டிப்பார்ட்மென்ட் செய்த தவறின் காரணமாக பொது மக்களுக்குத் தொல்லைகள் ஏற்பட்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டைச் சொல்லுகிறேன். அதற்கு விளக்கம் தரவேண்டும் என்று அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு திரு. ச. இராமச்சந்திரன் : மாண்புமிகு உறுப்பினர் அரங்கநாதன் அவர்கள் குற்றம் சாட்டி கடிதம் எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். மின்சார வாரியத்திற்கு எழுதியிருக்கிறார்கள் என்று கருதுகிறேன். ஆகவே, அதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படும். பில்கள் ஒழுங்கான நேரத்தில் அனுப்பப்படாமல் இருப்பது குறித்து அரசு அதை ஏற்றுக்கொள்கிறது என்று கூறுவதற்குத் தயாராக இல்லை. உரிய காலத்தில் பில்கள் அனுப்பப்பட வேண்டுமென்று மின் வாரியத்திற்கு அரசு மூலமாக உத்தரவு பிறப்பிக்கப்படும்.

(4) கூட்டுறவுக் கடன்களை வசூலிப்பதால் நன்னிலம் வட்ட கிராம மக்களிடையே நிலவும் பதட்ட நிலை குறித்து.

திரு. இரெ. இராசமாணிக்கம் : தலைவர் அவர்களே, ‘‘ திருவிழிமழலை கூட்டுறவுச் சங்கம் கூட்டுறவுக் கடன்களைக் கடுமையான முறையில் வசூலிப்பதால் நன்னிலம் வட்டம் விளாகம் கிராம விவசாயிகளிடையே நிலவும் பதட்ட நிலை குறித்த அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

மாண்புமிகு திரு. கே. ஏ. கிருஷ்ணசாமி : இது பற்றி விவரமான அறிக்கை ஒன்று சபைமுன் வைக்கப்பட்டிருக்கிறது.

அறிக்கை.

திருவிழிமழலை விவசாய சேவைக் கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர்களிடமிருந்து வரவேண்டிய மொத்த குறுகிய கால பயிர்க் கடன் நிலுவை 4.25 இலட்சம் ரூபாயில் 4.18 இலட்சம் ரூபாய் தவணை தவறிய கடன் நிலுவையாக உள்ளது. சங்கத்தில்